

துவக்கத்தில்										தொகை ரூபாய்										வார்த்தைகளில்																													
கேள்வி^																																																	
செக் நம்பர்@										தேதி										கொடுக்கப்பட்ட இடம்										வங்கி										கிளை									
எனது ஆர்பிஎல் பேங்க் அக்கவுண்ட் நம்பரில் கழித்துக் கொள்ளுங்கள்																																																	

பொறுப்பு துறப்பு: கணக்கில் போதிய பணம் இல்லையென்றால், உரித்தாகும் சேவை கட்டணங்களை வசூலிக்க வங்கிக்கு உரிமை உண்டு.

^கணக்கு துவங்கும்போது, ஆரம்பத்தில் போடப்படும் தொகை ரொக்கம் எனில் வாடிக்கையாளர் வங்கி கிளைக்கு நேரில் வந்து அதிகாரப்பூர்வமான ரசீதை பெற்றுக் கொள்ள வேண்டும். (சிஏஎஸ்ஏக்காக மட்டும் உரித்தாகும்)

@செக் அக்கவுண்ட் பேய் என கிராஸ் செய்யப்பட்டு ஆர்பிஎல் பேங்க் லிட். <அக்கவுண்ட் விண்ணப்பதாரின் பெயரில்> எழுதப்பட வேண்டும்.

☐ **கிளையன்ட் அன்டர்டேக்கிங்** (தயவுசெய்து ஏதேனும் ஒரு விருப்பத்தேர்வை டிக் செய்யுங்கள்)

☐ நான்/நாங்கள் வங்கி அமைப்பில் எந்த வங்கியிலுமிருந்து எந்த கடன் வசதியையும் பெறவில்லை. வரங்காலத்தில், நான்/நாங்கள் வேறு ஏதேனும் வங்கியிலுமிருந்து ஏதேனும் கடன் வசதியைப் பெற்றால், அத்தகைய கடன் வசதிகளைப் பெற்ற 7 வேலை நாட்களுக்குள் நான்/நாங்கள் வங்கிக்கு அட்டவணை ஏ-படி அனைத்து விவரங்களுடன் தெரிவிக்க வேண்டும்.

☐ நான்/நாங்கள் <₹5 கோடிடன் என கிரெடிட் வசதிகளை நாங்கில் சில்லடத்தில் பெறுகிறோம். வங்கி அமைப்பில் கிடைக்கும் கடன் வசதிகள் ₹5 கோடி ரூபாய் அல்லது அதற்கு மேலான மதிப்பை அடையுமபோது, அது பற்றி வங்கிக்கு அறிவிப்பதற்கு நான்/நாங்கள் பொறுப்பேற்றுகிறோம்.

☐ நான்/நாங்கள் சிஎஸ் வங்கியின் சுற்றறிக்கையின்படி, விதிவிலக்கு வகையின் கீழ் உள்ளவர்கள் எனத் தெரிவிக்கிறோம் _____ (விதிவிலக்கு பட்டியலுக்கு அட்டவணை சி பாருங்கள்). இந்த பட்டியல் அல்லவோது திருத்தப்படக் கூடியது.

☐ நான்/நாங்கள் இதுர வங்கிகள் இடமிருந்து /ஆர்பிஎல் வங்கி இடமிருந்து, அட்டவணை ஏ-ல் உள்ள விவரங்களின்படி கடன் வசதிகளைப் பெறுகிறோம் மற்றும் இங்கு வழங்கப்பட்ட விவரங்கள் துல்லியமானவை என உறுதிப்படுத்துகிறோம்.

☐ சிஎஸ் வங்கியின் சுற்றறிக்கைப்படி வங்கி அமைப்பில், சிசி/ஒடி கடன் வாங்குபவர் வாங்கும் கடன், ₹5 கோடி ரூபாய்க்கு மேல் இருந்தால், 10%க்கும் அதிகமான கடன் வெளிப்பாடு (சிசி/ஒடி இதன் ஒரு பாகம்) ஆக இருக்கும் ஒரு வங்கியில் மட்டுமே கரண்ட் அக்கவுண்ட் வைத்திருக்க முடியும் என்பதை நான்/நாங்கள் புரிந்து கொள்கிறோம். என்னிடம் வேறு கரண்ட் அக்கவுண்ட் இல்லை என்றும், ஆர்பிஎல் வங்கியில் மட்டுமே எனது ஒரே மற்றும் பிரத்தியேகமான கரண்ட் அக்கவுண்ட் வைத்திருப்பேன் என்பதையும் உறுதி செய்கிறேன்.

சீரியல் நம்பர்	வங்கியின் பெயர்	வெளிப்பாடு வகை (சிசி அல்லது ஒடி அல்லது இதர கடன் வெளிப்பாடுகள்)	% வெளிப்பாடு	தொகை
1.				[][][][][][][][][][][][][][][]
2.				[][][][][][][][][][][][][][][]
3.				[][][][][][][][][][][][][][][]
4.				[][][][][][][][][][][][][][][]
5.				[][][][][][][][][][][][][][][]
மொத்தம்				[][][][][][][][][][][][][][][]

கீழ்க் மேற்பட்ட வங்கிகளின் வெளிப்பாடுகளுக்கு, மேலே உள்ள வடிவத்தில் தனித்தாளானச் சேருங்கள். (வெளிப்பாடு என்பது வங்கி அமைப்பில் அணுகித்தக்கப்பட்ட நிதி அடிப்படையிலான மற்றும் நிதி அல்லாத அடிப்படையிலான ஒப்புதல் அளிக்கப்பட்ட கடன் வசதிகளின் கூட்டுத் தொகை)

அரசாங்கத்தின் வங்கி அல்லாத அக்கவுண்ட்ஹோல்டிங் கட்டுப்பாட்டின் கீழ் வரவேண்டிய 10%க்கும் குறைவுள்ள சிசி/ஓடி கணக்குகளுக்காக.

நான்/நாங்கள் கணக்கில் கழித்துக் கொண்டு அந்த பணத்தை என்ஐஎஃப்.பி./ஆர்.டி.எல்ஸ் மூலம் குறிப்பிட்ட கணக்கு எண்ணில் செலுத்தி ஆர்பிஎல் வங்கியை அங்கீகரிக்கிறோம்.

பயனாளியின் கணக்கின் பெயர் (இதர வங்கியில்): _____

வங்கியின் பெயர்: _____ கிளைபின் பெயர்: _____ ஐஎஃப்எல்சி _____ கோடு: _____

☐ இந்த உறுதிமொழிப்படி, எனது கணக்கில் நிலையான செயல்திறப்புகளை நான் நிர்ணயிக்க விரும்புகிறேன்.

*என்று ஆரம்ப தேதி: கணக்கு துவங்குதல் / மாற்றுதல் தேதி

D	D	M	M	Y	Y	Y	Y
---	---	---	---	---	---	---	---

 என்று முடிவு தேதி: டிசம்பர் 2099. *அடுத்த நான் கால நேரப்படி டிஃபால்ட் என்று காலமுறை செட் செய்யப்படும்.

சி.ஆர்.எல்.சி, ரிபாட் இன்-பர்மேஷன் கம்பெனிகள் (சிறுசிக்கள்) மற்றும் நேஷனல் இ-கவர்ன்ஸ் சர்வீஸ் லிமிடெட் (என்இஎஸ்எல்) ஆகியவை அளிக்கும் வெளிப்பாடு தகவல் விவரங்களைச் சரிபார்க்க வங்கியை நான்/நாங்கள், அங்கீகரிக்கிறோம்.

நான்/நாங்கள் குறைந்தபட்சம் அரையாண்டு அடிப்படையில் வங்கிக்கு வெளிப்பாடு விவரங்களை அல்லது கடன் வெளிப்பாட்டின் சேக்கையிலும் மாற்றம் ஏற்படும் போது இவற்றில் எது முந்தையதோ அதை வழங்குவோம்.

பெரிபுடும்புத்தடன் கட்டுக்கவுண்ட் அக்கவுண்ட்(கள்)/ஓடி-சிசி அக்கவுண்ட்(கள்) ஆக மாற்றப்படும் கணக்குகளுக்கு கீழே உள்ள வசதிகள் நிறுத்தப்படுவதை நான்/நாங்கள் உறுதி செய்வோம்:

- நேட்-புரங்கிங்கிற்கு (ரிடெய்ட் மற்றும் சிறுபி) பரிவர்த்தனை அணுகுதல் வசதி ஆகவோட்டெட் செய்யப்படும் (ரிடெய்ட் மற்றும் சிறுபி) ● அனைத்து கார்டுகளும் நிரந்தரமாக முடக்கப்படும் ● வழங்கியுள்ள ஏதேனும் காசோலை(கள்) பணம் வழங்கப்படாமல் நிறுத்தப்படும். ● இசிஎல், எஸ்டி, ஆட்டோ லீப்-அவுட் வசதி நிறுத்தப்படும். ● யூபிடி, பிஎஸ்கு முதலிய டிஜிட்டல் பரிவர்த்தனைகளை அணுகுதல் வசதி நிறுத்தப்படும்

ஓடி/சிசி/கெலெஷன் அக்கவுண்ட் வழக்கமான கரண்ட் அக்கவுண்ட் / ஓடி-சிசி அக்கவுண்ட் ஆக மாற்றப்படும்போது, தேவையான கடன் வசதிகளாக நான்/நாங்கள் மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும் என்பதை நான்/நாங்கள் அங்கீகரிக்கிறோம்.

1. ரியல் எஸ்டேட் புராஜெக்ட்களுக்கான கணக்குகள் (ரொரா)
2. ஆர்பிஜி-ஆல் அனுமதிக்கப்பட்டுள்ள குறிப்பிட்ட நடவடிக்கைகளுக்காக பேமெண்ட் அக்கிரேடிட்ஸ்கள்/பிரீபெய்டு பேமெண்ட் இன்ஸ்ட்ருமெண்ட் வழங்குபவர்களின் நோடல் அல்வது எஸ்க்ரோ கணக்குகள்.
3. டிபெிட் கார்டு/ஏடிஎம் கார்டு/கிரெடிட் கார்டு வழங்குபவர்கள்/அளிப்பவர்கள் சம்பந்தப்பட்ட பாக்கிகளை செட்டில் செபவதற்கான கணக்குகள்
4. ஃபேமா 1999 கீழ் அனுமதிக்கப்பட்டுள்ள கணக்குகள்
5. ஐபிஓ/என்எஃப்ஓ/எஃப்பிஓ/ஷேர் பைபேக் / டிவிடெண்ட் வழங்குதல்/கமர்சியல் பேப்பர்கள் வெளியீடு/ டிபென்சர்கள் ஒதுக்கீடு/ கிராஜுவிட்டி டிபாக்கத்திற்கான கணக்குகள்
6. வரிகள், டியூட்டிகள், சட்டப்பூர்வ பாக்கித் தொகைகள் முதலியவற்றை செலுத்துவதற்கான சேகரிக்க அங்கீகரிக்கப்பட்ட வங்கிகளில் துவக்கப்பட்டுள்ள கணக்குகள், அங்கீகாரம் இல்லாத வங்கிகளில் கடன் வாங்குபவர்கள் வரிகள், டியூட்டிகள், சட்டப்பூர்வ பாக்கித் தொகைகளை வசூலிக்க இயலாது.
7. ஒரு குறிப்பிட்ட திட்டத்திற்கான கேஷ் ஃப்ளோக்களை பெறுவதற்காக/கண்காணிப்பதற்காக ஒரு குறிப்பிட்ட திட்டத்திற்காக வங்கி நிதி உதவி அளித்திட துவக்கப்படும் கணக்குகள், இதற்காக கடன் வாங்குபவர் அந்த திட்டத்திற்காக ஏதேனும் சிசி/ஒடி வசதியை பெறாமல் இருந்திருக்க வேண்டும்.
8. ஒயிட் லேபிள் ஏடிஎம் ஆபரேட்டர்கள் மற்றும் அவர்களின் ஏஜென்ட்ஸ்களின் கணக்குகள், கேஷ்-இன்-டிரான்ஸிட் (சிறுடி) கம்பெனிகள்/ கர்னசியை பெறும் கேஷ் ரெப்ளென்சிங்மெண்ட் ஏஜென்சிகள் (சிஆர்ஏ க்கள்).
9. இன்டர்-பேங்க் அக்கவுண்ட்ஸ்
10. எக்ஸிம் பேங்க், நாபார்டு, என்ஹெஸ்பி, மற்றும் சிட்டி போன்ற இந்தியா முழுவதுமான நிதி உதவி அமைப்புகளிடம் (ஏஐஎஃப்ஐகள்) கணக்குகள்.
11. மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளின் குறிப்பிட்ட அறிவுறுத்தலின் கீழ் தொடங்கப்பட்ட கணக்குகள்
12. மத்திய அல்லது மாநில அரசுகள்/ஒழுங்குமுறை அமைப்பு/நீதிமன்றங்கள்/விசாரணை ஏஜென்சிகள் போன்றவற்றின் உத்தரவுகளால் முடக்கப்பட்ட கணக்குகள். இவற்றில் வாடிக்கையாளர் தேவைக்கு மேல் எந்தவிதமான கழித்தல்களையும் மேற்கொள்ள முடியாது.

அங்கீகரிக்கப்பட்ட நபரின்/நபர்களின் பெயர்	கையெழுத்திட அங்கீகரிக்கப்பட்ட நபரின் கையெழுத்து / கைப்பெருவிரல் ரேகை மற்றும் ரப்பர் ஸ்டாம்ப்
--	--

8. *ஃப்ட்கா/சிஆர்எஸ் உறுதிமொழி

தனிப்பட்ட கணக்குகளுக்கான ஃப்ட்கா/சிஆர்எஸ் உறுதிமொழி (தனி உரிமையாளர் உட்பட)

ஃப்ட்கா மற்றும் சிஆர்எஸ்-ன் விபரங்கள் (வழிமுறைகளை பாருங்கள்)

(தேவைப்பட்டால், உங்கள் டேக்ஸ் ரெசிடன்ஸி பற்றிய கூடுதல் வழிகாட்டுதலுக்கு உங்கள் தொழில்முறை வரி ஆலோசகரை அணுகுங்கள்)

1. கணக்குதாரர் பெயர்:	2. வாடிக்கையாளர் ஐடி:		
3. தந்தையின் பெயர்:	4. மனைவியின் பெயர் (விரும்பினால்) :		
5. பாலினம்	6. பான் நம்பர்		
7. ஆதார் நம்பர் (இருந்தால்)	8. பிறந்த தேதி:		
9. பிறந்த நகரம்:	10. பிறந்தநாடு:		
11. குடியுரிமை:	12. தொழில்வகை:		
13. டேக்ஸ் ரெசிடன்ஸ் முகவரி (நகரம், மாநிலம், நாடு மற்றும் பின்கோட் உட்பட):			
14. முகவரி வகை:	நிரந்தர	தற்போதைய ரெசிடென்சியல்	பிசினஸ்
15. அடையாள ஆவண எண்: (பாஸ்போர்ட், எலக்ஷன் ஐடி முதலியவை)			

தயவுசெய்து உரித்தாகும் டேக்ஸ் ரெஸிடென்ட் உறுதிமொழியை டிக் செய்யுங்கள்: (ஏதேனும் ஒன்று)

☐ தனிநபர் இந்தியாவில் டேக்ஸ் ரெஸிடென்ட் மற்றும் எந்த இதர நாட்டிலும் டேக்ஸ் ரெஸிடென்ட் அல்ல அல்லது

☐ கீழே குறிப்பிட்டுள்ள பட்டியலில் குறிப்பிட்டுள்ள நாட்டில்/நாடுகளில் இந்த நபர் டேக்ஸ் ரெஸிடென்ட் ஆக உள்ளார்

டேக்ஸ் நோக்கங்களுக்காக இந்த அமைப்பு ரெஸிடென்ட் ஆக உள்ள அனைத்து நாடுகளையும் மற்றும் அதே போல சம்பந்தப்பட்ட டேக்ஸ் ஐடி நம்பரையும் கீழே குறிப்பீடுங்கள் :

நாடு	டேக்ஸ் ஐடென்டிஃபிகேஷன் நம்பர்%	அடையாள வகை (ஐடிஎன் அல்லது மற்றவை, தயவுசெய்து குறிப்பிடுங்கள்)

மேலும் யுஎஸ்-ல் சிட்டிசன் / கிரீன் கார்டு ஹோல்டர் ஆக ஒரு நபர் இருந்தால், யுஎஸ்ஏவையும் சேருங்கள்

% டேக்ஸ் ஐடென்டிஃபிகேஷன் நம்பர் கிடைக்கவில்லை எனில், தயவுசெய்து ஃபங்ஷனல் ஈக்வலன்ட்-ஐ அளியுங்கள்

சான்றிதழ்

இந்த படிவத்தின் தகவல் தேவைகளை நான் / நாங்கள் புரிந்து கொண்டோம் (ஃப்ட்கா/சிஆர்எஸ் குறிப்புகளை சேர்த்து படியுங்கள்) இந்த படிவத்தில் நான்/நாங்கள் வழங்கிய தகவல் உண்மை என்பதை இதன் மூலம் உறுதிப்படுத்துகிறோம், மற்றும் முழுமையானது. கீழே உள்ள ஃப்ட்கா சிஆர்எஸ் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை நான்/நாங்கள் படித்து புரிந்து கொண்டோம் என்பதை நான்/நாங்கள் உறுதிசெய்கிறோம் அதை ஏற்றுக் கொள்ளுகிறோம்.

பெயர்:

தேதி: இடம்: கையெழுத்து

ஃப்ட்கா மற்றும் சிஆர்எஸ் விபரங்கள் (குறிப்புகளை பாருங்கள்)

சென்ட்ரல் போர்டு ஆஃப் டைரக்ட் டேக்ஸ்ஸ் வருமான வரி சட்ட விதிகள் 1962ன் ஒரு பாகமாக விதிகள் 114எஃப் முதல் 114ஹெச் வரை விதிகளை வகுத்துள்ளது. இந்த விதிகள் கூடுதலான பெர்சனல், வரி மற்றும் பயன்பெறும் உரிமையாளர் தகவல்களை சேகரிக்கவும் மற்றும் எங்களின் அனைத்து கணக்குதாரர்களிடம் இருந்து சில சான்றுகள் மற்றும் ஆவணங்களை பெறவும் வங்கி போன்ற இந்திய நிதி நிறுவனங்களை அறிவுறுத்துகிறது. சம்பந்தப்பட்ட கேஸ்களில் இந்த தகவல் டேக்ஸ் ஆதாரிட்டிகளுக்கு/ நியமிக்கப்படும் ஏஜென்ஸிகளுக்கு தெரிவிக்கப்பட வேண்டும். இந்த விதிகளை பின்பற்றும் நிலைகளுக்காக இணங்குவதைப் பொறுத்தவரை, கணக்கிலிருந்து அல்லது அது தொடர்பான ஏதேனும் வருமானத்தில் இருந்து தகுந்த நிறுத்திவைப்பை உறுதிசெய்யும் நோக்கத்திற்காக, நிறுத்திவைக்கும் ஏஜென்ட்கள் போன்ற எந்தவொரு அமைப்புகளுக்கும் நாங்கள் தகவலை வழங்க வேண்டியிருக்கும்.

உங்களால் அளிக்கப்பட்ட ஏதேனும் தகவலில் ஏதேனும் மாற்றம் இருந்தால் தயவு செய்து 30 நாட்களுக்குள் எங்களுக்கு உடனடியாக தெரிவிப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

ஃப்ட்கா-சிஆர்எஸ் குறிப்புகள்:

உங்கள் டேக்ஸ் ரெஸிடன்ஸி பற்றி ஏதேனும் கேள்விகள் இருந்தால் தயவுசெய்து உங்கள் வரி ஆலோசகரை தொடர்பு கொள்ளுங்கள். நீங்கள் யுஎஸ் குடிமகனாக இருந்தால் அல்லது ரெஸிடன்ட் அல்லது கிரீன் கார்டு ஹோல்டர் எனில் தயவுசெய்து உங்கள் யுஎஸ் டேக்ஸ் ஐடென்டிஃபிகேஷன் நம்பர் உடன் ஃபாரின் கன்ட்ரி இன்ஃபர்மேஷன் கட்டத்தில் தயவுசெய்து யுனைடெட் ஸ்டேட்ஸ் என்ற வார்த்தையை சேருங்கள்.

\$நீங்கள் டேக்ஸ் ரெஸிடன்ட்டாக உள்ள நாட்டில் இத்தகைய ஐடென்டிஃபையர்கள் வெளியிடப்படுகிறது எனில், நீங்கள் ஒரு ஐடிஎன் அல்லது ஃபங்ஷனல் ஈக்வலன்ட் அளிப்பது கட்டாயம். இதுவரை ஐடிஎன் கிடைக்கவில்லை எனில் அல்லது வழங்கப்பட்டிருக்கவில்லை எனில் தயவுசெய்து அதற்கான விளக்கத்தை அளியுங்கள் மற்றும் இந்த படிவத்துடன் அதை இணையுங்கள்.

வாடிக்கையாளர் ஒரு வெளிநாடு சம்பந்தப்பட்ட இன்டிசியா வைத்திருந்தால் மற்றும் சம்பந்தப்பட்ட நாட்டில் இது வரை நான்-டேக்ஸ் ரெஸிடென்ட் என தெரிவித்துக் கொள்கிறார் எனில் வாடிக்கையாளர் கீழே குறிப்பிட்டுள்ளவாறு சம்பந்தப்பட்ட க்யூபிரித் ஆவணங்களை அளிப்பார்:

ஃப்ட்கா/சிஆர்எஸ் இன்டிசியா அறியப்பட்டது (டிக் செய்யப்பட்டது)	ஃப்ட்கா/சிஆர்எஸ் இன்டிசியா க்யூபிரித்-க்காக தேவைப்படும் ஆவணமுறை
யு.எஸ்-ல் பிறந்த இடம்	1. கணக்கு வைத்திருப்பவர் யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆஃப் அமெரிக்காவின் குடிமகன் அல்ல அல்லது வரி நோக்கங்களுக்காக அங்க வசிப்பவரும் இல்லை என்பதற்கான சுய சான்றிதழ்;
	2. அமெரிக்கா அல்லாத பாஸ்போர்ட் அல்லது அமெரிக்கா அல்லாத அரசு வழங்கிய நாட்டினர் அல்லது குடியுரிமையை நிரூபிக்கும் ஆவணம் (கீழே உள்ள பட்டியலைப் பாருங்கள்); மற்றும்
	3. பின்வரும் ஆவணங்களில் ஏதேனும் ஒன்று: ஏ. சர்ட்டிஃபிகேட் ஆஃப் லாஸ் ஆஃப் நேஷனலிட்டியின் சான்று அளிக்கப்பட்ட நகல் அல்லது பி. அமெரிக்க குடியுரிமையைத் துறந்த போதிலும் வாடிக்கையாளர் ஏன் அத்தகைய சான்றிதழைக் கொண்டிருக்கவில்லை என்பதற்கான நியாயமான விளக்கம்; அல்லது வாடிக்கையாளர் பிறக்கும்போதே அமெரிக்க குடியுரிமையைப் பொறுத்ததற்கு காரணம்
இந்தியாவை தவிர வேறு நாட்டில் வசிப்பிட/அஞ்சல் முகவரி	1. கணக்குதாரர் அமெரிக்காவின் குடிமகனாகவோ அல்லது இந்தியாவைத் தவிர வேறு எந்த நாட்டிலும் டேக்ஸ் ரெசிடென்ட் இல்லை என்பதற்கான சுய சான்றிதழ்; மற்றும்
	2. ஆவணச் சான்றுகள் (கீழே உள்ள பட்டியலைப் பாருங்கள்)
இந்தியாவைத் தவிர வேறு நாட்டில் உள்ள தொலைபேசி எண்	இந்திய தொலைபேசி எண் எதுவும் அளிக்கப்படவில்லை எனில் 1. கணக்குதாரர் அமெரிக்காவின் குடிமகனாகவோ அல்லது இந்தியாவைத் தவிர வேறு எந்த நாட்டிலும் டேக்ஸ் ரெசிடென்ட் இல்லை என்பதற்கான சுய சான்றிதழ்; மற்றும் 2. ஆவணச் சான்றுகள் (கீழே உள்ள பட்டியலைப் பாருங்கள்) இந்திய தொலைபேசி எண் உடன் வெளிநாட்டு தொலைபேசி எண்ணும் அளிக்கப்பட்டுள்ளது எனில் 1. கணக்குதாரர் அமெரிக்காவின் குடிமகனாகவோ அல்லது இந்தியாவைத் தவிர வேறு எந்த நாட்டிலும் டேக்ஸ் ரெசிடென்ட் இல்லை என்பதற்கான சுய சான்றிதழ்; அல்லது 2. ஆவணச் சான்றுகள் (கீழே உள்ள பட்டியலைப் பாருங்கள்)
இந்தியாவைத் தவிர வேறு நாட்டில் பராமரிக்கப்படும் கணக்கிற்கு பணத்தை மாற்றுவதற்கான நிலையான வழிமுறைகள் (டெபாசிட்டரி கணக்குகளைத் தவிர)	1. கணக்குதாரர் அமெரிக்காவின் குடிமகனாகவோ அல்லது இந்தியாவைத் தவிர வேறு எந்த நாட்டிலும் டேக்ஸ் ரெசிடென்ட் இல்லை என்பதற்கான சுய சான்றிதழ்; மற்றும் 2. ஆவணச் சான்றுகள் (கீழே உள்ள பட்டியலைப் பாருங்கள்)

வரி நோக்கங்களுக்காக வசிப்பிடத்தை (வசிப்பிடங்களை) உறுதிப்படுத்த ஏற்றுக் கொள்ளப்படக் கூடிய ஆவண ஆதாரத்தின் பட்டியல்:

- அங்கீகரிக்கப்பட்ட அரசு அமைப்பால் வெளியிடப்படும் சர்ட்டிஃபிகேட் ஆஃப் ரெஸிடென்ஸ்*
- அங்கீகரிக்கப்பட்ட அரசு அமைப்பால் வெளியிடப்படும் செல்லுபடியாகும் அடையாளம்* (உதாரணம் பாஸ்போர்ட், நேஷனல் ஐடென்டிடி கார்டு முதலியவை)

*(பணம் பெறுபவர் ரெசிடென்ட் ஆக தெரிவிக்கும் அரசு அல்லது ஏஜென்ஸி அல்லது அந்த நாட்டின் முனிசிபாலிட்டி அல்லது பிராந்தியம்

9. டெபாசிட் விபரங்கள்

நான்/நாங்கள் ஒரு காலபிள் எஃப்.டி ☐ புக் செய்ய விரும்புகிறோம் ☐ *நான் காலபிள் ஃபிக்ஸ்ட் டெபாசிட் ☐ என்ஆர்ஓ டேக்ஸ் சேவர் எஃப்.டி: (காலவரம்பு: 5 ஆண்டுகள் லாக்-இன்)

தொகை

கரன்ஸி

வேல்யூ டேட்:

(*கிளியர் ஃபண்ட்ஸ் கிடைப்பைத் பொறுத்து வேல்யூ டேட் வழங்கப்படும்)

தொகை வார்த்தைகளில்

☐ கேஷ்^ ☐ செக் நம்பர்@

தேதி

கொடுக்கப்படும் இடம்

பேங்க்

கிளை

☐ எனது ஆர்பிஎல் பேங்க் அக்கவுண்ட் நம்பரில் கழித்துக் கொள்ளுங்கள்

காலவரம்பு மாதங்கள் நாட்கள்

வட்டி விகிதம் % (ஆண்டு ஒன்றுக்கு)

வட்டி வழங்கப்படும் விருப்பத்தேர்வு ☐ முதிர்வின்போது ☐ மாதாந்திரம் (மாதந்தோறும் வழங்கிட டிஸ்கவுண்ட் ரேட் உரித்தாகும்) ☐ காலாண்டு ☐ அரையாண்டு

வட்டி கீழ்க்கண்டவாறு வழங்கப்படும்: ☐ காலண்டர் நாட்கள் ☐ டெபாசிட் ஆனியவர்சரி

முதிர்வுக்கான குறிப்புகள்: ☐ அசல் மற்றும் வட்டியை புதுப்பியுங்கள் ☐ அசலை புதுப்பியுங்கள் மற்றும் வட்டியை திருப்பி அளியுங்கள் ☐ புதுப்பிக்காதீர்கள் - அசல் மற்றும் வட்டியை திருப்பி அளியுங்கள்

வட்டி/முதிர்வு தொகை வழங்கப்பட வேண்டியது ☐ டிடி/பிஓ ஆக அல்லது ☐ கணக்கு எண் ☐ ஐஎஃப்எஸ்சி கோடு

உங்கள் வைப்புநிதியின் முதிர்வுத் தொகை வேறு ஏதேனும் வங்கியில் வரவு வைக்கப்பட வேண்டும் என நீங்கள் விரும்பினால், பயனாளி வங்கியின் ரத்து செய்யப்பட்ட காசோலையை எங்களுக்கு அளியுங்கள்.

☐ எனது/எங்கள் சேமிப்பு/நடப்புக் கணக்கில் ஆட்டோ ஸ்லீப் வசதியை (மணி மேக்ஸ் வசதி) செயல்படுத்த நான்/நாங்கள் விரும்புகிறோம். இந்த வசதியின் கீழ், வைப்புத்தொகை(கள்) 181 நாட்கள் இயல்பான கால அளவு மற்றும் டெய்லி புக்கிங் ஃபீர்ட்வன்சி உடன் உருவாக்கப்பட வேண்டும் என்று நான்/நாங்கள் கேட்டுக் கொள்கிறோம் மற்றும் இதற்காக ஒப்புக்கொள்கிறோம். ஸ்லீப்-அவுட் வரம்பு (ஒரு டெர்ம் டெபாசிட் உருவாக்கப்பட வேண்டிய தொகைக்கு அதிகமான தொகை) சம்பந்தப்பட்ட கணக்கிற்குப் பொருந்தும் விதத்தில் மாதாந்திர/காலாண்டு சராசரி இருப்பு (எம்ஏபி/க்யூஏபி)-ஐ விட இரண்டு மடங்கு அதிகமாகவோ அல்லது ரூ.50,000 அதிகமாகவோ இருக்கும். குறிப்பிட்ட வரம்பை தாண்டும் இருப்பிவிருந்து, குறைந்தபட்சம் ரூ.5,000 க்கு ஒரு சிங்கிள் எஃப்.டி உருவாக்கப்பட வேண்டும் மற்றும் அதன் பிறகு ரூ.5,000 இன் மடங்குகள் என அதிகபட்சம் ரூ.25,00,000 வரை உருவாக்கப்பட வேண்டும்.

முதல் விண்ணப்பதாரர் மூத்த குடும்பினர் ☐ ஆமாம் (ஆமாம் எனில், வங்கியின் கேஷ்யூசி கொள்கையின்படி வயதுக்கான சான்றை காட்டும் விதத்தில் ஒரு நகலை இணையுங்கள்) ☐ இல்லை

ஸ்லீப் - இன் வசதி குறிப்பு: ☐ ஆம் ☐ இல்லை ☐ ஆர்பிஎல் சேவிங் /கரண்ட் அக்கவுண்ட் நம்பர் உடன் லிங்க் செய்யுங்கள்

(ஆட்டோ ஸ்லீப் வசதி (மணி மேக்ஸ் வசதி) தவிர வேறு விதத்தில் புக் செய்யப்பட்டுள்ள வைப்பு நிதிக்கு மட்டுமே உரித்தாகும்.)

காலபிள் டெபாசிட்கள் - வாடிக்கையாளர்கள் பகுதியாக/முழுமையாக முன்னரே பணம் எடுத்துக் கொள்ளலாம்

நான்-காலபிள் டெபாசிட்ஸ் - வாடிக்கையாளர்கள் முன்னதாகவே பணம் எடுக்க இயலாது

^கணக்கு துவக்கும்போது, ஆரம்பத்தில் போடப்படும் தொகை ரொக்கம் எனில் வாடிக்கையாளர் வங்கி கிளைக்கு நேரில் வந்து அதிகாரப்பூர்வமான ரசீதை பெற்றுக் கொள்ள வேண்டும்.

ம்காசோலை அக்கவுண்ட் பேய் என கிராஸ் செய்யப்பட்டு ஆர்பிஎல் பேங்க் மிமிடெட் அக்கவுண்ட் <விண்ணப்பதாரரின் பெயர்> என எழுதப்பட வேண்டும்.

குறிப்பு: 1. வைப்புத் தொகையின் முதிர்வுக்கு முன்னர் உங்கிளிடமிருந்து குறிப்பான அறிவுறுத்தலை நாங்கள் பெறவில்லை எனில், வைப்புத்தொகையின் அசல் காலத்திற்கான வைப்புத்தொகையை முதிர்வு நாளில் / புதுப்பித்தல் நாளில் உரித்தாகும் பொருந்தக் கூடிய வட்டி விகிதத்தில் புதுப்பிப்போம். வைப்பு நிதியின் முழுமையான/பகுதியான முதிர்வுக்கு முந்தைய பணம் எடுத்தலில், 1% அபராதத்திற்கு உட்பட்டு, உண்மையில் வைப்பு நிதி வங்கியில் இருந்த காலத்திற்கு பொருந்தக் கூடிய விகிதத்தில் வட்டி வழங்கப்படும். 2. ஸ்லீப் இன் குறிப்புகளின் கீழ், முன்னரே பணம் எடுத்தலுக்காக, லிங்க்டு டெர்ம் டெபாசிட், வாஸ்ட் இன் ஃபர்ஸ்ட் அவுட் அடிப்படையில், மேப் செய்யப்பட்ட சேவிங்/கரண்ட் அக்கவுண்ட்டில் போதுமானதாக இல்லாத இருப்பை முழுமையாக நிரப்ப, பொருந்தக் கூடிய முன்னரேமுதிர்வு விதிகளுடன் முன்னரே முடிக்கப்பட்டு விடும். சேவிங் / கரண்ட் அக்கவுண்ட் மற்றும் வைப்பு நிதி கணக்குகளில் முதல் கணக்குதாரர் பொதுவாக இருந்தால் இந்த வசதி அனுமதிக்கப்படும். சேவிங் / கரண்ட் வைப்பு நிதிக்கு எதிராக ஒடி வசதியைப் பெற்றிருந்தால், ஸ்லீப்-இன் வசதி அனுமதிக்கப்படாது.

10. *உறுதிமொழி

நான்/நாங்கள் இந்தியாவில் வசிப்பவர்கள். நான்/நாங்கள் அளித்த தகவல்கள் உண்மையானவை மற்றும் சரியானவை என்று நான்/நாங்கள் தெரிவிக்கிறோம். தகவல் தவறானது, உண்மைக்குப் புறம்பானது, தவறாக சித்தரிப்பது மற்றும் தவறாக வழிநடத்துவது என கண்டறியப்பட்டால், அதற்கு நான் பொறுப்பாவேன் என்பதை அறிவேன். கீழே கையெழுத்திட்ட நான்/நாங்கள், ஆர்பிஎல் பேங்கில் தற்போது மற்றும் எதிர்காலத்தில் துவக்கப்படும் எனது/எங்கள் அனைத்து கணக்குகள் மற்றும் ஏடிஎம்எக்ஸ்/டெபிட் கார்ட்/மொபைல் பேங்கிங்/இன்டர்நெட் பேங்கிங்/போன் பேங்கிங்/பில் செலுத்தும் வசதி என உள்ளிட்ட மற்றும் இவைகளை என்ற வரம்பின்றி பல்வேறு சேவைகள் தொடர்பானவை சம்பந்தமாக [www.rblbank.in](#) (மற்றவை > விதிகள் மற்றும் நிபந்தனைகள்) எனும் இணையதளத்தில் காட்டப்படும் அனைத்து விதிகள் மற்றும் நிபந்தனைகளையும் படித்து புரிந்து கொண்டு, அவற்றை பின்பற்ற ஒப்புக் கொள்கிறோம். நான்/நாங்கள் வங்கி அதன் சுய தீர்மானப்படி எனக்கு / எங்களுக்கு எந்தவித முன்னறிவிப்பும் தராமல் எந்த ஒரு சேவையையும் முழுமையாக அல்லது பகுதியாக தொடராமல் நிறுத்தலாம். அதோடு நான் அவ்வப்போது வங்கி உரித்தாகும் விதத்தில் சேவைக் கட்டணங்களுக்காக எனது கணக்கிலிருந்து பணத்தை கழித்துக் கொள்ளலாம் என்பதற்கு சம்மதிக்கிறேன். எனது/எங்களது கோரிக்கையின் பேரில் முன்னரே பணம் எடுத்தலுக்கு அனுமதிக்கப்படுவதற்கும் சம்மதிக்கிறோம். டெபாசிட் மீதான வட்டி வழங்குதல் அவ்வப்போது வங்கியால்/இந்திய ரிசர்வ் வங்கியால் நடப்பில் உள்ள விதிகளின்படி நிர்ணயிக்கப்பட அனுமதிக்கப்படலாம் என்பதற்கு சம்மதிக்கிறோம். வங்கி அல்லது அதன் ஏஜெண்ட்கள் தேவையான குறிப்புகள்/பிரசார்புகளை செய்திட, தேவையான அல்லது தகுந்ததென கருதப்படும் கிரெடிட் பீடியூரோக்கள்/சட்டப்பூர்வ அமைப்புகள்/மற்ற ஏஜென்சிகளுடன் ஏதேனும்/அனைத்து தகவல்களையும் பரிமாறிக் கொள்ள/பிரிந்துகொள்ள/நான்/நாங்கள் அங்கீகரிக்கிறோம்.

நான்/நாங்கள் இதன் மூலம் ஆர்பிஎல் பேங்கில் கணக்கு துவக்க என்னால்/எங்களால் அளிக்கப்பட்டுள்ள மொபைல் நம்பர் மற்றும் இமெயில் ஐடி ஆர்பிஎல் பேங்கில் வைத்திருக்கும் ஏதேனும் கணக்கில் ஏற்கனவே புதிவு செய்யப்பட்டுள்ளது அல்ல என்று உறுதியளிக்கிறோம். அப்படி ஏதேனும் கணக்கு ஏற்கனவே இருக்கிறது என்று அறியப்பட்டால் புதிய கணக்கு துவக்கப்படாது அல்லது துவக்கப்பட்டுள்ள புதிய கணக்கு மூடக்கப்பட்டு விடும்.

நான்/நாங்கள், ஆர்பிஎல் வங்கிக்கு எந்தவொரு பரிவர்த்தனை மற்றும் வாடிக்கையாளர் விவரங்களையும் வெளியிடுவதைத் தடுக்கும் விதத்தில் மூன்றாம் தரப்பினருடன்/வாடிக்கையாளருடன் நான்/நாங்கள் எந்த வெளிப்படுத்தாத உடன்படிக்கைக்கும் கட்டுப்படவில்லை என்பதை இதன் மூலம் ஒப்புக் கொள்கிறோம் மற்றும் உறுதி செய்கிறோம் மற்றும் உரித்தாகும் விதத்தில் சட்டப்பூர்வ மற்றும் ஒழுங்குமுறைத் தேவைகளுக்கு ஏற்ப ஆர்பிஎல் வங்கிக்குத் தேவைப்படும் வாடிக்கையாளர் தகவல்களை அளிப்பதற்கும் சம்மதிக்கிறோம்.

கணக்கு அடிப்படையிலான உறுவு முறை உருவாக்கப்படும் நேரத்தில் மற்றும் அதன் பின், என்னால்/எங்களால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள கேஷ்யூசி ஆவணங்களில்/தகவல்களில் ஏதேனும் அப்டேட் இருந்தால், நான்/நாங்கள் ஆவணங்களை அப்டேட் செய்து 30 நாட்களுக்குள் அத்தகைய ஆவணங்களை வங்கிக்கு அப்டேட் செய்வோம் என்று தெரிவிக்கிறோம்.

டெபிட் கார்டுகளுக்கு: வங்கியில் இருந்து பெறப்படும் கணக்கு தொடர்பான சேவைகள் மற்றும் திட்டங்கள் தொடர்பாக செயல்படுத்தப்பட்ட விண்ணப்பப் படிவம்(கள்)/தொடர்பான ஆவணங்களில் நான்/நாங்கள் அளித்த தகவல்களை வங்கியின் கிளைகள்/துணை அமைப்புகள்/இணை நிறுவனங்கள், சேவை வழங்குபவர்கள், பிற வங்கிகள்/நிதி நிறுவனங்கள், அரசு அல்லது ஒழுங்குமுறை அதிகாரிகள் அல்லது மூன்றாம் தரப்பினருக்கு தகவல் சரிபார்ப்புக்காக அல்லது வங்கி தகுந்தது எனக் கருதும் பிற தொடர்புடைய நோக்கங்களுக்காக எனக்கு/எங்களுக்கு எவ்வித முன்னறிவிப்பின்றி வெளிப்படுத்த வங்கிக்கு நான்/நாங்கள் இதன் மூலம் அங்கீகாரம் அளித்து ஒப்புதல் அளிக்கிறோம். நான்/நாங்கள் இதன் மூலம் ஒப்பந்தத்தின் தனியுரிமை மற்றும் தனியுரிமைக்கான சலுகைகளை வெளிப்படையாக ரத்து செய்கிறோம்.

சிகேஷ்யி பதிவேட்டில் தேவையான தகவல்களை பதிவேற்றுவதற்கு நான் / நாங்கள் இதன் மூலம் ஒப்புக் கொள்கிறோம். எனது அடையாளம் மற்றும் முகவரியைச் சரிபார்க்கும் நோக்கத்திற்காக சிகேஷ்யி பதிவேட்டில் இருந்து எனது பதிவுகளை டவுன்லோட் செய்து சேமிப்பதற்கான எனது ஒப்புதலை அளிக்கிறேன். எனது சிகேஷ்யி பதிவேட்டில் எனது கேஷ்யூசி பதிவுகள் / எனது பெயர், முகவரி, பிறந்த தேதி, பான் நம்பர் போன்ற தனிப்பட்ட தகவல்கள் உள்ளன என்பதை நான் புரிந்து கொள்கிறேன்.

ஏ. ஆர்பிஎல் பேங்க், விண்ணப்படிவத்தில் நீங்கள் அளித்துள்ள உங்கள் சுய விபரங்களை அவ்வப்போது பயன்படுத்திட மற்றும் வங்கியின் திட்டங்கள், சேவைகள் மற்றும் ஆர்பிஎல் பேங்க்-ஆல் அளிக்கப்படும் வணிக ஊக்குவிப்பு சலுகைகளை பற்றி உங்களுக்கு தெரிவிக்க, மார்ட்கெட்டிங் தகவல்களை அளிக்க, உங்களை தொடர்பு கொள்ள சுயமாக அல்லது பார்ட்டனர்கள்/ மூன்றாம் தரப்பினர் உடன் செய்து கொண்ட ஒப்பந்தங்கள் மூலம் அளிக்க விரும்புகிறது.உங்களை எஸ்எம்எஸ், தொலைபேசி அழைப்புகள் மற்றும் மின்னஞ்சல்கள் மூலம் ஆர்பிஎல் பேங்க் தொடர்பு கொள்ள அனுமதிப்பது அல்லது அனுமதிக்க மறுப்பதற்கு உபயோகப்படுத்தக்கூடாது உங்கள் விருப்பத்தைக் கீழே தெரிவிப்புகள்.

☐ சரி, வங்கி என்னை தொடர்பு கொள்ளலாம் ☐ வேண்டாம், வங்கி என்னை தொடர்பு கொள்ளக் கூடாது

பி. நான்/நாங்கள் எனது/எங்களுடன் தொடர்புடைய தகவல்/தரவை என்னிடமிருந்து/எங்களிடமிருந்து மேலும் குறிப்பிட்ட ஒப்புதல் அல்லது அங்கீகாரம் இல்லாமல் ஆர்பிஎல் பேங்கின் குரூப் நிறுவனங்கள்/அசோசியேட்கள்/சேவை வழங்குபவர்கள்/சார்பு அமைப்புகள் /இணை நிறுவனங்கள்/கூட்டு நிறுவனங்கள்/ வங்கி வங்கி வழங்கும் எந்தவொரு திட்டத்தையும்/சேவையையும் சந்தைப்படுத்துதல்/வழங்குதல்/விற்பனை நோக்கத்திற்காக சேவைகள்/திட்டங்கள் வழங்குவதற்கான ஏற்பாட்டில் வங்கி யாருடன் இணைந்துள்ளதோ அத்தகைய ஏதேனும் அமைப்புடன் அல்லது நபருடன் எந்த வகையிலும் பகிர்ந்துகொள்ள, வெளியப்படுத்த, பரிமாற்றம் செய்ய அல்லது எந்த வகையிலும் பயன்படுத்த வங்கிக்கு அங்கீகாரம் வழங்குகிறோம்.

☐ ஆம் ☐ இல்லை, எனது தகவல் / டேட்டாவை பகிர்ந்து கொள்ளவோ, வெளிப்படுத்தவோ, பரிமாறிக் கொள்ளவோ அல்லது பயன்படுத்தவோ நான் சம்மதிக்கவில்லை.

☐ எனது வாடிக்கையாளர் ஐடியின் கீழ் அப்போட் செய்யப்பட்ட எனது கேஷ்யூசி விவரங்களில் எந்த மாற்றமும் இல்லை (உரித்தாகுமெனில் டிக் ☒ செய்யுங்கள். இல்லையெல், புதிய சிஐஎஃப் அளியுங்கள்).

☐ நிறுவனத்தின் கேஷ்யூசி தகவலின் தற்போதைய நிலையில் எந்த மாற்றமும் இல்லை.

ஆட்டோ ஸ்லீப் வசதிக்காக (மணி மேக்ஸ் வசதி) பின்வருபவற்றை நான்/நாங்கள் ஒப்புக்கொள்கிறோம், ஏற்றுக்கொள்கிறோம் மற்றும் கீழ்க்கண்டவற்றை அறிவிக்கிறோம்:

1. ஸ்லீப் அவுட்/இன் வசதியைப் பெற பான் எண் கட்டாயம். மேலே குறிப்பிடப்பட்ட காலவரம்பிற்கு மட்டுமே, உரித்தாகும் வட்டி விகிதங்களில் வைப்பு நிதிகள் உருவாக்கப்படுகின்றன.

2. ஸ்லீப்-அவுட் வசதி மூலம் புக் செய்யப்பட்ட வைப்பு நிதியில் (நிதிகளில்) இயல்பாகவே ஸ்லீப்-இன் வசதி செயல்படுத்தப்படும்.

3. வைப்பு நிதி (எஃப்.டி) கணக்கு ஒவ்வொன்றும் ரூ.5000 மடங்குகளில் உருவாக்கப்படும். லிங்க் செய்யப்பட்ட கணக்கில் கிடைக்கும் அதிகப்படியான பணத்துக்கு, அந்த நாள் முடிவில் ஒரு வைப்பு நிதி புக் செய்யப்படும்.

Page 4 of 7

10. *உறுதிமொழி (தொடர்கிறது..)

- பணம் எடுத்தல்/ஸ்வீப்-இன் வசதி தானாகவே செயல்படும் மற்றும் லிஃபோ அடிப்படையில் (வாஸ்ட் இன் ஃபர்ஸ்ட் அவுட்) 1000 ரூபாய் மடங்குகளில், கிளியரிங்/கலெக்ஷன் மூலம் காசோலை பெறுதல் அல்லது கவுண்டர் வழியாக வேறு எந்த வழியிலும் பெறுதல் அல்லது சேமிப்பு/நடப்புக் கணக்கிலிருந்து பணப் பரிமாற்றத்திற்கான எதுவுமில்லை என்று/எங்கள் குறிப்பிட்ட கோரிக்கையின் பேரில் பணம் எடுத்தல்/ஓவர் டிராஃப்ட் தேவையைப் பூர்த்தி செய்ய இந்த வசதி செயல்படும். அவ்வாறு பணம் திருப்பிப் பெறப்பட்ட வைப்பு நிதிகள் திருப்பிப் பெற்ற தேதியிலிருந்து வட்டியைப் பெறுவதை நிறுத்திவிடும் மற்றும் பணம் எடுத்தல்/திருப்பிப் பெறும் தேதி வரையிலான வட்டி, செலுத்த வேண்டியிருந்தால், தற்போதைய ரிசர்வ் வங்கியின் உத்தரவுகளின்படி/வங்கியின் கொள்கையின்படி செலுத்தப்படும். குறைந்தபட்ச இருப்புத் தேவையில் ஏதேனும் குறைபாடு ஏற்பட்டால், அது ஸ்வீப்-இன் வசதி மூலம் பூர்த்தி செய்யப்படாது.
- முன்கூட்டியே பணம் எடுத்தல்: வங்கியின் கொள்கையின்படி, எடுக்கப்படும் முழு தொகைக்கும் முன்கூட்டியே பணம் எடுத்தலுக்கான அபராதம் உரித்தாகும். எனினும், வைப்பு நிதி, வங்கியில் இருக்கும் காலத்திற்கு எஃப்.டி உருவாக்கும் நேரத்தில் ஒப்பந்த விதித்தின்படி வட்டி விகிதம் உரித்தாகும்.
- ஸ்வீப்-அவுட் வசதி மூலம் புகு செய்யப்பட்ட டெர்ம் டெபாசிட்டுக்கு வைப்பு நிதிக்கான ஆலோசனை வழங்கப்படாது.
- மேற்குறிப்பிட்ட எஃப்.டி மீது கடன்/ஓவர் டிராஃப்ட் வசதி வழங்கப்படாது.
- வாரிசு நியமனம்: மணி மேக்ஸ் வசதி மூலம் புகு செய்யப்பட்ட வைப்பு நிதிகளுக்கு எதுவுமில்லை என்று/எங்கள் சேமிப்பு/நடப்புக் கணக்கில் வாரிசு நியமனம் செய்ய பரிசீலிக்க, நான்/நாங்கள் வங்கிக்கு அங்கீகாரம் அளிக்கிறோம்.
- சுயமாக இயக்கப்படும் மைனர் கணக்கில் ஸ்வீப்-அவுட் வசதியைப் பெற முடியாது என்பதை நான்/நாங்கள் புரிந்து கொள்கிறோம்.
- ஸ்வீப்-அவுட் வசதி மூலம் முன்புவிட செய்யப்பட்ட எஃப்.டிக்கான வட்டி, முதிர்வு நேரத்தில் வழங்கப்படத் தக்கது மற்றும் மாதாந்திர அல்லது காலாண்டு வட்டி வழங்குதல் விருப்பத் தேர்வுகள் கிடைக்காது.
- சர்வைவரஷிப் பிரிவு: வைப்பு நிதிகள் எனில், ஸ்வீப் அவுட் வைப்பு நிதிகள் உட்பட ரெக்கரிங்/ஸ்மார்ட் டெபாசிட்டுகள் உட்பட அனைத்து வழிகளிலும் புகு செய்யப்பட்ட வைப்பு நிதிகள், 'எய்தர் ஆர் சர்வைவர்' அல்லது 'ஃபார்ம்ர் ஆர்சர்வைவர்' அல்லது 'எனிஒன் ஆர் சர்வைவர்/ல்' என்ற இயக்க முறையுடன் மற்றும் அத்தகைய டெபாசிட்டுகளை முன்கூட்டியே ரொக்கமாக்கி, சர்வைவரஷிப் பிரிவுடன் ஜாயின்ட் ஃபிக்ஸெட் வைப்பு நிதி எனில், டெபாசிட்டுதாரர்களில் ஒருவர் இறந்தால், கோரிக்கையின் பேரில் வைப்பு நிதியை முன்கூட்டியே சர்வைவருக்கு/சர்வைவர்களுக்கு வழங்குவதன் மூலம் வங்கியின் பொறுப்பு தீர்க்கப்பட்டு விடும் என்பதை நான்/நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம்.
- அவ்வப்போது நடைமுறையில் உள்ள வருமான வரிச் சட்டத்தின் விதிகளின்படி வரிச் சட்டம் கழிவு செய்யப்படும். வரிச் சட்டம் கழிவு கழிக்கப்படும் போது திரட்டப்பட்ட வட்டி, உரித்தாகும் வரிச் சட்டம் கழிவு தொகையை கழிப்பதற்கு போதுமானதாக இல்லாவிட்டால், வட்டி விகிதம் கழிவு தொகையை ஏற்கவே உள்ள வைப்பு நிதியிலிருந்து கழிக்க முடியும்.
- ஆட்டோ ஸ்வீப் வசதி செயல்படும் இழப்பு செய்யப்பட்ட உடன், புதிய வைப்பு நிதி தானாக உருவாக்கப்படாது என்பதை நான்/நாங்கள் புரிந்து கொள்கிறோம்.
- உரித்தாகும் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை வங்கி மாற்றலாம்/திருத்தலாம்/மாற்றி அமைக்கலாம் என்பதையும், கணக்கு பற்றிய விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் வங்கியின் இணையதளத்தில்/அருகிலுள்ள கிளையில் கிடைக்கின்றன என்பதையும் நான்/நாங்கள் புரிந்து கொள்கிறோம்.
- தானாகவே புதுப்பித்தல் வசதியுடன், வைப்பு நிதியை புகு செய்ய மற்றும் முதிர்வின்போது, நடைமுறையில் உள்ள உரித்தாகும் வட்டி விகிதங்களுடன் அதே காலகட்டத்தில், வட்டி மற்றும் அசலைப் புதுப்பிக்க வங்கிக்கு நான்/நாங்கள் அங்கீகாரம் அளிக்கிறோம்.
- ஆர்பிஎல் வங்கியின் <https://www.rbl.bank.in/terms-and-conditions> இணையதளத்தில் காட்டப்படும் டெர்ம் டெபாசிட்டுக்கான பொதுவான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை நான்/நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம்.

ஃபாரின் கான்ட்ரிப்பயூஷன் (ரெகுலேஷன்) சட்டம், 2010 மற்றும் ஃபாரின் கான்ட்ரிப்பயூஷன் (ரெகுலேஷன்) ரூல்ஸ் 2011 கீழ் உறுதிமொழி

- ☐ நான்/நாங்கள் வழக்கமான இயக்க முறைகளின் ஒரு பாகமாக வெளிநாட்டில் இருந்து எந்த பண பங்களிப்பையும் பெறுவதில்லை என்றும் மற்றும் வருங்காலத்தில் நாங்கள் அவ்வாறு பெற்றால் அது பற்றி வங்கிக்கு முன்னதாகவே போதிய அறிவிப்பை அளிப்போம் என்று உறுதியளிக்கிறோம் அல்லது
- ☐ வழக்கமான இயக்க முறையின் ஒரு பாகமாக நான்/நாங்கள் வெளிநாட்டில் இருந்து பண பங்களிப்பை பெறுகிறோம். வங்கியின் ஃபர்ஸ்ட் ஆர் கணக்கு _____
- மூலமாக வெளிநாட்டு பணத்தை வரவு வைப்பதற்காக உள்நுறை அமைச்சகத்திடம் (எம்ஹெச்ஏ) இதற்கான தனி ஒப்புதல் எங்களால் பெறப்பட்டுள்ளது மற்றும் இதற்காகவே குறிப்பாக ஃபர்ஸ்ட் ஆர் கிரெடிட்டுக்காக கணக்கு துவக்கப்பட்டுள்ளது மற்றும் அந்த கணக்கு ஆர்பிஎல் வங்கியில் துவக்கப்பட்டுள்ளது என்பதை நான்/நாங்கள் உறுதி செய்கிறோம்.

11. *கையெழுத்திட

(இந்தப் படிவம் காலியாக இருந்தால் கையெழுத்திட வேண்டாம். நீங்கள் திருப்பி அடையும் விதத்தில் சம்பந்தப்பட்ட அனைத்து பிரிவுகள் மற்றும் பத்திகளை முழுமையாக நிரப்பியதை உறுதி செய்த பின்பே, படிவத்தில் கையெழுத்திடுங்கள்)

டெபாசிட்டுரின் கையெழுத்து/கைப்பெருவிரல் ரேகை மற்றும் ரப்பர் ஸ்டாம்ப்	மேன்டேட் ஹோல்டரின் கையெழுத்து/கைப்பெருவிரல் ரேகை மற்றும் ரப்பர் ஸ்டாம்ப்
--	--

பெயர்: _____ தேதி:

D	D	M	M	Y	Y	Y	Y
---	---	---	---	---	---	---	---

 பெயர்: _____ தேதி:

D	D	M	M	Y	Y	Y	Y
---	---	---	---	---	---	---	---

12. *வாரிசு நியமனப் படிவம் டி.ஏ.1: (தனி உரிமையாளர் நிறுவனத்தில் உரிமையாளர் வாரிசாக இருக்க முடியாது) (தொடர்கிறது..)

- ☐ மேலே உள்ள கணக்கிற்கு நான்/நாங்கள் வாரிசு நியமனத்திற்கு பரிந்துரைக்க விரும்புகிறோம் (ஒரு தனிப்பட்ட வாரிசு மட்டுமே அனுமதிக்கப்படுவார்)
- ☐ எனக்கு/எங்களுக்கு வாரிசு நியமன வசதி தேவையில்லை. வாரிசு நியமிக்காதது தொடர்புடைய ஆபத்து மற்றும் விளைவுகளை நான்/நாங்கள் புரிந்து கொண்டு ஒப்புக் கொள்கிறோம்.
- நியமன விவரங்கள் அறிக்கையில் காட்டப்பட வேண்டும்: ☐ ஆம் ☐ இல்லை
- நான் (பெயர்) _____ (முகவரி) _____
- _____ நான் மரணம் அடைந்தால், மேற்குறிப்பிட்ட கணக்கில் உள்ள வைப்புத் தொகையை வங்கி திருப்பி அளித்திட பின்வரும் நபரை பரிந்துரைக்கிறேன்.
- வாரிசின் பெயர் _____ வாரிசின் முகவரி _____

14. *ஏற்பு

கீழ்க்கண்டவற்றுக்காக விண்ணப்பம் பெறப்பட்டது ☐ கரண்ட் அக்கவுண்ட்	தகவல் குறிப்பு எண்.								
ஆரம்பத்தில் செலுத்தும் விபரங்கள்									
ஆரம்பத் தொகை ரூ. _____ வார்த்தைகளில் _____									
☐ கேஷ் _____									
☐ செக் நம்பர் _____ தேதி <table border="1" style="display: inline-table;"><tr><td>D</td><td>D</td><td>M</td><td>M</td><td>Y</td><td>Y</td><td>Y</td><td>Y</td></tr></table> எடுக்கப்படும் இடம் _____ வங்கி _____ கிளை _____		D	D	M	M	Y	Y	Y	Y
D	D	M	M	Y	Y	Y	Y		
☐ எனது ஆர்பிஎல் பேங்க் அக்கவுண்டில் கழியுங்கள் _____ கிளை கோடு _____ குறிப்பு: டிடி/பிஓ/செக் கிளியரன்ஸ்-ஐப் பொறுத்தது									
முறையாக பூர்த்தி செய்யப்பட்ட நாமினேஷன் ஃபார்ம் ☐ ஆம் ☐ இல்லை									
டி.ஏ.1 பெறப்பட்டுள்ளது ☐ ஆம் ☐ இல்லை									
வங்கி அதிகாரியின் பெயர் (சரிபார்க்கப்பட்டது) _____ வங்கி அதிகாரியின் கையெழுத்து மற்றும் ஸ்டாம்ப் _____									
எந்த ஒரு தகவல் தொடர்புக்கும் உங்கள் ரெஃபரன்ஸ் நம்பரை குறிப்பிடுங்கள் _____									

போன் பேங்கிங்-க்காக பொறுப்பாக செயல்படும் குழு அதிகாரிகள் 24x7 செயல்படுவார்கள் எங்களை அழையுங்கள்: + 91 22 6232 7777	எங்களுக்கு இமெயில் செய்யுங்கள்: ரெசிடென்ட் / தனி நபர் அல்லாத வாடிக்கையாளர்களுக்கு: customer-care@rbl.bank.in ரெசிடென்ட் அல்லாத வாடிக்கையாளர்களுக்கு: nri-banking@rbl.bank.in	www இணையதளம்: www.rbl.bank.in
எஸ்எம்எஸ் பேங்கிங்: அனைத்து எஸ்எம்எஸ் பேங்கிங் விசாரிப்புகளுக்கும் ஹெல்ப் என டைப் செய்து 9223368333 என்ற எண்ணிற்கு அனுப்புங்கள்.	 எம்ஓ பேங்க் ஆர்பிஎல் மைபேங்க் -மொபைல் பேங்கிங் ஆப்-ன் சமீபத்திய வடிவ டவுன்லோட் செய்ய இங்கே ஸ்கேன் செய்யுங்கள்.	இன்டர்நெட் பேங்கிங்கை லாக்கின் செய்ய: www.rbl.bank.in மற்றும் உங்கள் கணக்கை எளிதாக அணுகலாம்.
டெபிட் கார்டு: மிகச் சிறந்த அம்சங்கள் மற்றும் நன்மைகள். உங்களுக்கு மிகவும் ஏற்ற ஒன்றை தேர்ந்தெடுங்கள்.		

தொடர்புபடுத்தப்பட்டவருக்குத் தேவையான தகவல்களைக் கொடுக்கவும்

தொடர்புபடுத்தப்பட்டவர் உடன் உறவுமுறை (ஏதேனும் இருந்தால்)																									
*வாரிசின் பிறந்த தேதி	D	D	M	M	Y	Y	Y	Y	மொபைல் நம்பர்									மின்னஞ்சல் ஐடி							
**இந்த தேதியில் வாரிசு மைனராக இருப்பதால், வாரிசு மைனர் ஆக இருக்கும் காலத்தில் நான் மரணம் அடைந்தால், வாரிசின் சார்பாக டெபாசிட்டில் உள்ள தொகையை பெற்றுக் கொள்ள நான்																									
_____ஐ நியமிக்கிறேன்.																									
நியமிக்கப்பட்டவரின் பிறந்த தேதி																									
D															D	M	M	Y	Y	Y	Y				
மைனர் உடன் உறவுமுறை:																			முகவரி: முதன்மை விண்ணப்பதாரர் போலவே						
முகவரி-முதன்மை விண்ணப்பதாரரிடமிருந்து மாறுபட்டிருந்தால்:																									

*** சாட்சியின் விபரங்கள்

பெயர்	பெயர்																
கையெழுத்து ***	கையெழுத்து ***																
முகவரி	முகவரி																
தேதி <table border="1" style="display: inline-table; border-collapse: collapse; text-align: center;"> <tr> <td style="width: 20px;">D</td> <td style="width: 20px;">D</td> <td style="width: 20px;">M</td> <td style="width: 20px;">M</td> <td style="width: 20px;">Y</td> <td style="width: 20px;">Y</td> <td style="width: 20px;">Y</td> <td style="width: 20px;">Y</td> </tr> </table> இடம்	D	D	M	M	Y	Y	Y	Y	தேதி <table border="1" style="display: inline-table; border-collapse: collapse; text-align: center;"> <tr> <td style="width: 20px;">D</td> <td style="width: 20px;">D</td> <td style="width: 20px;">M</td> <td style="width: 20px;">M</td> <td style="width: 20px;">Y</td> <td style="width: 20px;">Y</td> <td style="width: 20px;">Y</td> <td style="width: 20px;">Y</td> </tr> </table> இடம்	D	D	M	M	Y	Y	Y	Y
D	D	M	M	Y	Y	Y	Y										
D	D	M	M	Y	Y	Y	Y										

13. *தனி உரிமையாளர் உறுதிமொழி

நான் இதை மூலம் [] என்ற பெயரில் இயங்கி வரும் வணிகத்தின் தனி உரிமையாளர் மற்றும் இந்த வணிகத்தில் அனைத்து செயல்பாடுகளுக்கும் நாளை பொறுப்பு. மேலும் நான் எனது சொந்த பெயரில் நடத்தப்படும் அனைத்து வணிக நடவடிக்கைகளுக்கும் தனிப்பட்ட விதத்தில் முழுமையாக தொடர்ந்து பொறுப்பேற்பேன்.

நான் மேற்குறிப்பிட்ட தனி உரிமையாளர் நிறுவனத்திற்காக ஒரு கரண்ட் அக்கவுண்ட் துவக்க ஆர்பிஎல் பேங்க் [] கிளை இடம் கேட்டுக் கொள்கிறேன்.

இந்தக் கணக்கில் வங்கி பணி மேற்கொள்ளப்படும் அனைத்து காசோலைகள் மற்றும் பிறவற்றுக்கு நான் பொறுப்பாளியாக இருப்பதாக தெரிவிக்கிறேன் மற்றும் வணிகக் கணக்குகளை நடத்துவதற்கான வங்கியின் விதிகளுக்கு இணங்கவும் கட்டுப்படவும் ஒப்புக்கொள்கிறேன். அதோடு அனைத்து காசோலைகள் அல்லது ஆட்பாடுகளை ஏற்று பணம் வழங்க ஆர்பிஎல் வங்கியை அங்கீகரிக்கவும், கூறப்பட்ட விதத்தில் மேற்படி தனி உரிமை நிறுவனத்தின் சார்பாக முறையாக கையெழுத்திடப்பட்ட செயல்பாடுகளில் வங்கி செலுத்த வேண்டிய பணத்திற்கான குறிப்புகள் அல்லது பில்கள் அல்லது செய்யப்படும் நோட்டீசு அல்லது ரசீதுகள் எடுக்கப்படும் அல்லது ஏற்றுக் கொள்ளப்படும் விதத்தில் கணக்கின் செயல்பாடுகள் உட்பட அனைத்துக்கும் இணங்கி நடக்க ஒப்புக் கொள்கிறேன். இவற்றில் வங்கியில் உள்ள தனி உரிமையாளரின் கணக்கு சார்பாக உங்களின் உடைமையான பணத்துக்காக தனி உரிமையாளர் நிலக்காகா செய்யப்படும் அனைத்து காசோலைகள், கியாரண்ட்டு அல்லது இது ஆட்பாடுகள், ஏற்கப்படும் பில்கள் அல்லது குறிப்பிடப்பட்ட விவரத்துக்கு உட்படக் கூடியவற்றைக்கு பணம் வழங்குதல் மற்றும் அத்தகைய காசோலைகள், கியாரண்ட்டுகள், ஆட்பாடுகள், பில்கள் குறிப்புகள் அல்லது விவரத்துக்கு உட்படக் கூடியவற்றை உங்களுடன் உள்ள தனி உரிமையாளர் நிலை கணக்கில் (கணக்குகளில்) கழித்திட, அத்தகைய கணக்குகள் தற்போதைக்கு கிரெடிட் அல்லது ஓவர் டிரான் நிலையில் இருந்தாலும் அல்லது வங்கியின் உரிமைகளுக்கு பாதிப்பு இல்லாமல் எந்த ஓவர் டிராஃப்டையும் மறுக்க அல்லது அனுமதிக்க அல்லது ஓவர் டிராஃப்டை அதிகரிக்கவாம் மற்றும் எந்த அத்தகைய ஓவர் டிராஃப்ட் மற்றும் வட்டி ஆனாலும் அதை திருப்பிச் செலுத்த நான் பொறுப்பு ஏற்கிறேன்.

எனது உடைமையாளர் நிறுவனத்தின் அமைப்பில் ஏதேனும் மாற்றம் ஏற்படுகிறது எனில் எழுத்துப் பூர்வமாக நான் வங்கிக்கு தெரிவிப்பேன் மற்றும் வங்கியின் புத்தகங்களில் மேற்குறிப்பிட்ட நிறுவனத்தின் பேரில் பாக்கியடிங் ஏதேனும் தொகைகளை வங்கிக்கு செலுத்துவது மற்றும் அத்தகைய அனைத்து கடன் பொறுப்புகளும் தீர்க்கப்படும் வரை நான் தொடர்ந்து பொறுப்பேற்றேன்.

நான் இத்தகைய கணக்கு மற்றும் அது சார்ந்த சேவைகளுக்கு உரிததாகும் மற்றும் அவ்வப்போது திருத்தப்படக் கூடிய விதிகள் மற்றும் நிபந்தனைகளை படித்துப் புரிந்து கொண்டுள்ளேன் மற்றும் அவை அனைத்துக்கும் எப்போதுமே கட்டுப்பாட்டிற்குப்பேன்.

SOPROP/Oct-25/Ver:1.0

- காகித வடிவிலான அனைத்து ஆவணங்களும் 'விரைப்பாப்பும் தபால் முகவரிக்கு' அனுப்பப்படும் மற்றும் டிஜிட்டல் வடிவிலான கடிதங்கள் தற்போது பதிவு செய்யப்பட்டுள்ள மின்னஞ்சல் ஐடி அல்லது மொபைல் எண்ணுக்கு அனுப்பப்படும்.
- பதிவு செய்துள்ள பணம் பெறுவோருக்கான பணம் வழங்குதலுக்கு ஆட்டோ டெபிட்-க்காக வங்கி, ஸ்டான்டர்ட் இன்ஸ்ட்ரக்ஷன் (எஸ்ஐ) அளிக்கிறது. கணக்கில் பணம் குறைவாக இருந்தாலோ அல்லது எஸ்ஐ செய்யப்படும் விதத்தில் சம்பந்தப்பட்டுள்ள மூன்றாம் தரப்பினர் காரணமாக தாமதங்கள் ஏற்பட்டாலோ, இத்தகைய எஸ்ஐ செயல்படுத்தப்பட முடியாமல் போவதற்கு வங்கி பொறுப்பேற்காது.
- இணையதளத்திலும் மற்றும் வங்கியில் வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு பலகையிலும் காட்டப்படும் கட்டணங்கள்படி, கட்டணப் பட்டியலில் உள்ள விதிதங்கள்படி கீழே உள்ள சேவைகளுக்காக வங்கி கட்டணங்கள் உரித்தாகும்.
- 0 இவை கேஷ் டெபாசிட்டுகள் மற்றும் பணம் எடுத்தல்கள், கணக்கின் வகைக்கு ஏற்ப நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்தபட்ச இருப்பை பராமரிக்காமல் இருத்தல், எஸ்எம்எஸ் அவெர்ஸ்கள், பணம் செலுத்துதல்கள் கணக்கை முடித்துக் கொள்வதற்கான கட்டணங்கள் முதலியவற்றுக்கான கட்டணங்கள்.
- டெபிட் கார்டு 'செய்வற்ற' நிலையில் அனுப்பப்படும். அதை செயல்படுத்த முதலில் நீங்கள் பின் நம்பரை உருவாக்கிக் கொள்ள வேண்டும். இந்தியாவின் உள்ளே ஏடிஎம் மற்றும் பிஐஎஸ் பரிவர்த்தனைகள் டிஃபால்ட் ஆகச் செயல்படுத்தப்படுகின்றன.
- டிஎன்சி பதிவு செய்திருந்தாலும் கூட, கணக்கு சம்பந்தமான முக்கிய தகவல்களுக்காக (உதாரணம்: அங்கீகரிக்கப்பட்ட பரிவர்த்தனைகள் முதலியவற்றுக்காக) வாடிக்கையாளரை வங்கி தொடர்பு கொள்ளும்.
- டெபிட் கார்டின் பரிவர்த்தனை ரைட்ஸ்/வரம்புகள் பின்வரும் விருப்பத் தேர்வுகள் மூலம் செயல்படுத்தப்படும் /செயல்படாமல் நிறுத்தப்படும்/மாற்றி அமைக்கப்படும்- இன்டர்நெட் பேங்கிங்/மொபைல் பேங்கிங்/ஐவிசி /பிராஞ்சு
- ஒரு ஃபிக்செட் டெபாசிட்டில், ஒப்பந்த அடிப்படையிலான வட்டி காலாண்டு அடிப்படையில் கூட்டாகச் சேர்க்கப்படுகிறது. வட்டி கணக்கீட்டிற்கான ஆண்டு காலம் 365 நாட்களாக எடுக்கப்படுகிறது. முழுமையான அல்லது பகுதியளவு பணம் எடுத்தல் உட்பட, டெபாசி்ட்டை முன்னீரே முடித்துக் கொள்ளும்போது, 1% அபராதத்திற்கு உட்பட்டு, ஃபிக்செட் டெபாசிட் உண்மையில் வங்கியில் இருந்த காலத்திற்கு உரித்தாகும் விதித்தலில் வட்டி செலுத்தப்படும். ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களின்படி, குறைந்தபட்ச காலவரையறைக்கும் குறைவான காலத்திற்கு வங்கியில் டெபாசிட் இருந்திருந்தால் அதற்காக வட்டி செலுத்தப்படாது.
- டெபிட் கார்டு கட்டணம் www.rblbank.in >> வங்கியின் இணையதளத்தில் காட்டப்பட்டுள்ள விதிகளின்படி உரித்தாகும்.
- தொடர்பு 24 மாத காலத்திற்கு வாடிக்கையாளர் ஒரு கணக்கில் எந்த பரிவர்த்தனையும் (பணம் சம்பந்தமான) பணம் சம்பந்தப்படாத அல்லது கேஷ்யூசி அப்டேஷன் செய்யப்படாத நிலை) செய்யவில்லை என்றால் அத்தகைய 'கணக்குகள் முடக்கப்பட்ட/ செய்வற்ற கணக்குகளாக' கருதப்படும். வாடிக்கையாளர் கிளைக்கு வந்து எந்த ஒரு முறை மூலமாகவும் கணக்கை செயல்படுத்த போதிய ஆவணங்களை அளிக்காத பட்சத்தில் அந்த கணக்கில் எந்த பணமும் போடப்படலோ, எடுக்கப்படலோ அனுமதிக்கப்படாது.
- அவ்வப்போது நிர்ணயிக்கப்படும் விதிகளுக்கு ஏற்ப உள்ள தொகை வரை டிஜிஜிஐசி இடம் வங்கி கணக்குகளின் டெபாசிட்டுகள் காப்பீடு செய்யப்படுகின்றன. டெபாசிட் இன்ஷூரன்ஸ் பற்றிய விபரங்களுக்கு தயவுசெய்து www.dicgc.org.in பாருங்கள்.
- வாடிக்கையாளரின் குறைகளை தீர்த்து வைக்க www.rblbank.in எனும் வங்கியின் இணையதளத்தில் கஸ்டமர் சர்வீஸ்க்கு கீழ் காட்டப்படும் குறை தீர்ப்பு கொள்கையைப் பாருங்கள். உங்கள் குறைகளை பதிவு செய்து தயவுசெய்து உங்களுக்கு அறிவிவுகள் கிளைக்கு வாருங்கள் அல்லது வங்கியின் இணையதளத்தில் கஸ்டமர் சர்வீஸஸ் வாக் ஆன் செய்யுங்கள் அல்லது அழைப்புடன் + 91 22 6232 7777
- விவரமான விதிகள் மற்றும் நிபந்தனைகளுக்கு தயவுசெய்து www.rblbank.in >> Others >> Most Important Terms and Condition.

SOPROP/Oct-25/Ver.1.0

*கேஓய்சி விவரங்கள்	*ஆவணத்தின் பெயர்	*ஆவண அடையாள எண்.	*வெளியீட்டு இடம்	*வெளியீட்டு தேதி	காலாவதி தேதி	*வழங்கும் அமைப்பு
*விரும்பப்படும் அஞ்சல் முகவரிக்கான சான்று				D D M M Y Y Y Y	D D M M Y Y Y Y	
பதிவு செய்யப்பட்ட முகவரிக்கான சான்று				D D M M Y Y Y Y	D D M M Y Y Y Y	
வணிகத்தின் முக்கிய இடத்தின் சான்று				D D M M Y Y Y Y	D D M M Y Y Y Y	
*கேஓய்சி விவரங்கள்	*ஆவணத்தின் பெயர்	*ஆவண அடையாள எண்.	*வெளியீட்டு இடம்	*வெளியீட்டு தேதி	காலாவதி தேதி	*வழங்கும் அமைப்பு
*அடையாளச் சான்று 1				D D M M Y Y Y Y	D D M M Y Y Y Y	
அடையாளச் சான்று 2				D D M M Y Y Y Y	D D M M Y Y Y Y	

[illegible]